

உடனடி வெளியீட்டுக்காக

## மே மாதம் 17-23 தேதிகளை தேசிய பொதுப்பணிகள் வாரம் என ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அங்கீகரிக்கிறது

ப்ராம்ப்ட்டன், ON (மே 19, 2020) – நமது சமுதாயத்திற்கு பொதுப்பணி தொழில்தகைமையாளர்கள் முக்கியமான பங்காற்றியமைக்காக, அவர்களைக் கொண்டாடுவதற்காக, மே மாதம் 17-23 ஆம் தேதிகள் கொண்ட வாரத்தை, தேசிய பொதுப்பணிகள் வாரம் (NPWW) என ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் அங்கீகரிக்கிறது.

கோவிட் -19 (COVID-19) தொற்று பரவலை சமாளிக்கும் விதமாக, நகரின் பொதுப்பணி மற்றும் பொறியியல் குழுக்கள் முன்னணியில் இருந்தபடி, முக்கிய மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர், அவற்றுள் இருப்பவை: அத்தியாவசிய பயணத்திற்கு தேவையான பக்கவாட்டு நடைபாதைகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், சிக்னல் மற்றும் தெருவிளக்குகள் மேலாண்மை செய்தல், வசந்தகாலத்தை வரவேற்பதற்கான தூய்மைப்பணி செய்தல், குப்பைகள் நிறையும் இடங்களை துப்புரவு செய்தல் மற்றும் தெருக்களை தூய்மைப்படுத்தல்.

பொதுப்பணி சேவையினர் ஒவ்வொரு நாளும் சமூகத்திற்கு எவ்வாறு செயலாற்றுகின்றனர் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாரம் முழுவதும் பல வேடிக்கை மற்றும் ஈடுபாடு கொண்ட நிகழ்ச்சிகள் மூலமாக ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் NPWW ஐ முந்தைய ஆண்டுகளில், கொண்டாடி வந்தது. இந்த ஆண்டு மனிதர்கள் முன்னிலையில் நிகழ்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை என்றாலும், ப்ராம்ப்ட்டன் நகரை பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், வைத்துக்கொள்வதில் இந்த தொழில்தகைமையாளர்கள் ஆற்றும் முக்கியமான பணிகளைப் பற்றி நகரவாசிகள் மேலும் அறிய அவர்களை ஊக்குவிக்கிறது. இதற்காக, வாரம் முழுவதும் [Twitter](#), [Facebook](#) and [Instagram](#) ஆகியவற்றில், @CityBrampton ஐ பின்பற்றவும் அல்லது மேலும் தகவலுக்கு [www.brampton.ca](#) க்கு வருகை தரவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

“திடீர் வெள்ளத்தைச் சமாளிப்பது முதல் சாலைகள் மற்றும் பாலங்களை நிர்மாணிப்பது வரை, ஆண்டு முழுவதும் நகரத்தை பராமரிப்பதில் பொதுப்பணித்துறை தொழில்தகைமையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த ஆண்டு எப்போதும் போல நமது வருடாந்திர நிகழ்வுகள் மூலம் அவர்களின் பணியை நம்மால் கொண்டாட முடியாது என்றாலும், ப்ராம்ப்ட்டன் நகரை பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான நகரமாக மாற்ற அயராது உழைத்தமைக்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.”

– பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“தேசிய பொதுப்பணி வாரம் என்பது நமது சமூகத்தின் வாழ்க்கைத் தரத்துக்கு துணை நிற்பதில் பொதுப்பணித்துறை வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டும் வகையிலான ஒரு வாரமாகும்; இது வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகும். இந்த குழுவின் கடின உழைப்புக்கு நன்றி; இந்த கடினமான காலங்களில், நமது குடியிருப்புவாசிகள் அத்தியாவசிய பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ளவும், இரு சக்கர வாகனங்களை ஓட்டவும், தங்கள் சுற்றுப்புறங்களில் நடந்து செல்லவும் உதவியமைக்காக அவர்களுக்கு நன்றி.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5; தலைவர், பொதுப் பணிகள் மற்றும் பொறியியல்

“நமது சமூகத்தை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், ப்ராம்ப்ட்டன் நகரை ஒரு பசுமை நகரமாக மாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை நமது பொதுப்பணி மற்றும் பொறியியல் குழு செயல் வடிவாக்குகிறது. புதிதாக தொடங்கப்பட்ட இடைக்கிடையிலான இருசக்கர வாகனப் பாதைகள் அமைப்பது போன்ற திட்டப்பணிகள் கொண்ட போக்குவரத்துத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பது, காற்றில் மாசு உமிழ்வைக் குறைக்க பணி செய்வது, பொழிபனி அகற்றும் கருவிகளைப் பயன்படுத்துவது, நமது சூழலை பாதுகாப்பாக வைப்பது என இவை யாவும் அவர்கள் தங்கள் ஆழ்மனத்தில் கொண்ட சேவைக்கருத்தாக அமைந்துள்ளது”

- பேட் ஃபோர்ட்டினி, பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; உபதலைவர், பொதுப்பணிகள் மற்றும் பொறியியல் துறை

“ப்ராம்ப்ட்டன் நகரை, பாதுகாப்பாகவும், சுத்தமாகவும், ஆண்டு முழுவதும் கொண்டு செல்வதில், நமது பொதுப்பணி மற்றும் பொறியியல் குழுவானது ஒரு ஒருங்கிணைந்த பங்காற்றுகிறது. இந்த தேசிய பொதுப்பணி வாரத்தில், ஒவ்வொரு நாளும் நமது சமூகம் சார்ந்துள்ள அத்தியாவசிய மற்றும் முக்கியமான சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்காக, முன்னணியில் இருந்தபடி பணியாற்றுகின்ற நமது அர்ப்பணிப்பு நிறைந்த ஊழியர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

**ஊடகத் தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)